

தொகுப்பின் சுருக்க விவரமும் விளக்கமும்:

OMNIGENE-GUT அமைப்பானது மல மாதிரியில் இருந்து நுண்ணுயிரி டிஎன்ஏ-ஐச் சேகரித்து நிலைப்படுத்துவதற்கான பொருட்களையும் வழிமுறைகளையும் வழங்குகிறது.

எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்:

- வெளிப்புறப் பயன்பாட்டிற்காக மட்டுமே.
- மஞ்சள் நிறக் கழுத்துப் பகுதியை குழாயிலிருந்து அகற்றக் கூடாது.
- குழாயினுள் உள்ள நிலைப்படுத்தும் திரவத்தை வெளியே சிந்தவிடக் கூடாது.
- திரவமானது கண்களிலோ சருமத்திலோ பட்டுவிட்டால், தண்ணீரில் கழுவவும். உட்கொள்ளக் கூடாது. www.dnagenotek.com என்ற இணையதளத்தில் MSDS-ஐப் பார்க்கவும்.
- திரவ மல மாதிரியைச் சேகரிக்கின்ற பட்சத்தில், தனியாக வழங்கப்பட்டுள்ள பயனர் வழிமுறைகளைப் பார்க்கவும்.
- பொருட்கள் அளவில் சிறியவை என்பதால் உட்கொண்டால் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.

சேமிக்கும் முறை: சேகரிப்பதற்கு முன்பும் சேகரித்த பின்பும் 15°C-25°C (60°F-78°F) என்ற அறை வெப்பநிலையில் வைக்கவும்.

உயிரி மாதிரிகளை எடுத்துச் செல்வதற்கான பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைகளுக்கு இணங்க மாதிரிகளை அனுப்பவும்.

லேபிள் விளக்கம்:

- தொகுப்பைப் பயன்படுத்துவதற்கான கடைசி நாள்: கேட்டலாக் எண்
- உற்பத்தியாளர்
- எச்சரிக்கை, பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பார்க்கவும்
- தொகுப்பு எண்
- அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி
- 15°C \pm 25°C சேமிப்பதற்கான வழிமுறைகள்
- 60°F \pm 78°F

பயனருக்கான வழிமுறைகள்

சேகரிப்பதற்கு முன்பு வழிமுறைகள் முழுவதையும் படிக்கவும் www.dnagenotek.com என்ற இணையதளத்தில் இந்த உள்ளடக்கம் பிற மொழிகளில் கிடைக்கப்பெறுகிறது

நடைமுறை:




- 1 முக்கியமான தயாரிப்புச் செயல்முறைகள்:**
- மாதிரியைச் சேகரிப்பதற்கு முன்பு சிறுநீர் கழிக்கவும்.
 - மல மாதிரியில் சிறுநீரோ கழிப்பறைத் தண்ணீரோ கலந்திருக்கக் கூடாது.
 - சேகரிப்புச் சாதனத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும் கழிப்பறை உபகரணத்தைப் பயன்படுத்தவும்.
 - டாய்லெட் பேப்பர் அல்லது டிஷ்யூ துடைப்படக்கூடும்.



- 2** மஞ்சள் நிறக் கழுத்துள்ள குழாயைப் பிடித்துக்கொண்டு, ஊதா நிற மூடியை மட்டும் கழற்றிவிட்டு, பின்னர் பயன்படுத்துவதற்காக அதைத் தனியே வைக்கவும்.
- முக்கியக் குறிப்பு:** குழாயின் மஞ்சள் நிறக் கழுத்துப் பகுதியை அகற்றக் கூடாது. குழாயில் உள்ள நிலைப்படுத்தும் திரவம் சீமே சிந்திவிடக் கூடாது.
-
- சிந்திவிடக் கூடாது**




- 3** தட்டைக் கரண்டியைப் பயன்படுத்தி சிறு அளவிலான மல மாதிரியை எடுக்கவும்.
-
- எடுக்க வேண்டிய மல மாதிரியின் அளவு.**



- 4** எடுக்கப்பட்ட மல மாதிரியை மஞ்சள் நிறக் கழுத்துள்ள குழாயின் மேற்பகுதியில் நிரப்பவும். மஞ்சள் நிறக் கழுத்துள்ள குழாயின் மேற்பகுதி முழுவதும் நிரப்பும் வரை இதை மீண்டும் செய்யவும்.
-
- நிரப்புவதல்**
- முக்கியக் குறிப்பு:** மாதிரியைக் குழாயினுள் அழுத்தித் தள்ளக் கூடாது.




- 5** குழாயின் மேற்புறம் கரண்டியைக் கொண்டு சமப்படுத்தி, அதிகப்படியாக உள்ள மாதிரியை அகற்றவும்.
- தேவைப்பட்டால் குழாயின் வெளிப்புறத்தையும் மேற்புறத்தையும் டிஷ்யூ பேப்பர் அல்லது டாய்லெட் பேப்பர் கொண்டு துடைக்கவும்.



- 6** ஊதா நிற மூடியை எடுத்து, மஞ்சள் நிறக் கழுத்துள்ள குழாயில் வைத்துத் திருகி இறுக்கமாக மூடவும்.
-
- மூடியின் மேற்பகுதி**



- 7** மூடப்பட்ட குழாயைக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முடிந்தவரை வேகமாக முன்னும் பின்னும் நன்றாகக் குலுக்கவும்.
-
- 30 நிமிடங்கள்**



- 8** குழாயினுள் உள்ள நிலைப்படுத்தும் திரவத்துடன் மல மாதிரி கலக்கப்படும்; மாதிரியின் எல்லாத் துகள்களும் கரையாது.
- முக்கியக் குறிப்பு:** படம் A-இல் காட்டப்பட்டுள்ளதுபோல் பெரிய துகள்கள் காணப்பட்டால் தொடர்ந்து குலுக்கவும்.
-



- 9** தட்டைக் கரண்டியை அசல் பேக்கேஜிங்கினுள் வைத்து அல்லது ஒரு டாய்லெட் பேப்பரில் சுற்றி குப்பைத் தொட்டியில் எறிந்துவிடவும்.
- முக்கியக் குறிப்பு:** தொகுப்பை வழங்கியவரால் தனியாக வழங்கப்பட்டுள்ள டெலிவரி வழிமுறைகளின்படி செயல்முறைக்காக மாதிரியை அனுப்பவும்.
-
- குப்பைத் தொட்டி**